



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 390]

CHENNAI, THURSDAY, NOVEMBER 23, 2023
Karthigai 7, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

“அனுகிரஹா சேட்டிலைட் டவுன் ஷிப் நல சங்கம்” (ப.எண். 71/2014) என்ற சங்கத்திற்கு தனி அலுவலர்
(Special Officer) நியமனம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

[அரசாணை (ப) எண். 360, வணிகவரி மற்றும் பதிவு (எம்.1)த் துறை, 23 நவம்பர் 2023,
கார்த்திகை 7, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/990(a)/2023.

1975ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (1975ஆம் ஆண்டைய தமிழ்நாடு சட்டம் 27) பிரிவு 34Aஇன் உட்பிரிவு (1)–ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. பரமேஸ்வரி மாவட்டப்பதிவாளர், விருத்தாச்சலம் என்பவரை “அனுகிரஹா சேட்டிலைட் டவுன் ஷிப் நல சங்கம்” (பதிவு. எண். 71/2014) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 23.11.2023 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

பா. ஜோதி நிரமலாசாமி,
அரசுச் செயலாளர்.